

சிறுவருக்கான நிதியாதரவு

சிறுவருக்கான நிதியாதரவு (Child Support) என்றால் என்ன?

பெற்றோர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதற்கு அல்லது விவாகரத்து செய்வதற்கு முடிவு செய்தால், பெற்றோரில் ஒருவர் தங்கள் பிள்ளைகளுக்கு நிதியுதவி செய்வதற்காகப் பணம் செலுத்த வேண்டுமாறு கோரப்படும். இது சிறுவருக்கான நிதியாதரவு என்று அழைக்கப்படுகிறது.

உங்கள் வாழ்க்கைத் துணைவர் அல்லது கூடிவாழும் துணைவரிடமிருந்து நீங்கள் பிரிந்தவுடனேயே சிறுவருக்குரிய நிதியாதரவுக் கடமைகள் தொடங்கும்.

நிதியாதரவுக் கொடுப்பனவுகள், பொதுவாகப் பிள்ளையுடன் குறைந்தளவு நேரத்தைச் செலவழிக்கும் பெற்றோரால் (கொடுப்பவர்) பெருமளவு நேரமெடுத்துப் பிள்ளையைப் பராமரிக்கும் பெற்றோருக்குக் கொடுக்கப்படுவதாகும். பெற்றோர் இருவரும் பிள்ளையுடன் சமமான நேரத்தைச் செலவிடும் சந்தர்ப்பங்களில், அதிக வருமானம் உள்ள பெற்றோர் சிறுவர் நிதியாதரவுக் கொடுப்பனவுத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். பிள்ளைகளை நிதி ரீதியாக ஆதரிப்பதற்குப் பெற்றோர்கள் இருவருமே சட்டப்பூர்வமாகப் பொறுப்புடையவர்களாவர். நிதியாதரவுக் கொடுப்பனவுகள் தேவையில்லை என்று பெற்றோர்கள் இருவரும் ஒப்புதலளித்தாலும், வழக்கமாகச் சிறுவர் நிதியாதரவுக் கொடுப்பனவுத் தொகையைச் செலுத்துமாறு நீதிமன்றம் பெற்றோரில் ஒருவருக்கு உத்தரவிடும்.

சிறுவர் ஆதரவுக் கொடுப்பனவின் நோக்கம்:

- பிள்ளையைப் பராமரிக்கும் செலவுகளை ஈடுகட்ட உதவுதல்.



சிறுவர் ஆதரவுக் கொடுப்பனவுக்குப் பணம் செலுத்துவது யார்?

- பெற்றோர்
- பெற்றெடுக்காது-பராமரிக்கும் பெற்றோர்
- தத்தெடுக்கும் பெற்றோர்
- வளர்ப்புப்-பெற்றோர் (வளர்ப்புப்-பெற்றோர், பிள்ளையுடன் சொந்தப்

பெற்றோரைப் போல அதே உறவைக் கொண்டிருப்பதாக நீதிமன்றம் நம்பினால்)

சிறுவர் ஆதரவுக் கொடுப்பனவைச் செலுத்துவதற்கு நீங்கள் திருமணம் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.

சிறுவர் ஆதரவுக் கொடுப்பனவைச் செலுத்துவது சட்டத்தின் கீழ் அவசியமாகக் கோரப்படுகிறது. நீங்கள் உங்கள் பிள்ளையுடன் வாழாவிட்டாலும் அல்லது அவரைப் பார்க்காவிட்டாலும் கூட அதைச் செலுத்த வேண்டியிருக்கும்.

சிறுவர் ஆதரவுக் கொடுப்பனவாக நான் பெற்றுக்கொள்ளும் தொகை எவ்வளவு?

நீங்கள் பெற்றுக்கொள்ளும் தொகை பின்வரும் அடிப்படையில் இருக்கும்:

- சிறுவர் ஆதரவுக் கொடுப்பனவைச் செலுத்தும் பெற்றோரின் வருமானம் மற்றும்
- அவர்கள் ஆதரிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை

சிறுவர் ஆதரவுக் கொடுப்பனவுத் தொகையைக் கணக்கிடுவதற்கான விதிகள் உள்ளன.

பெரும்பாலான மக்களுக்குச் சிறுவர் ஆதரவுக் கொடுப்பனவுத் தொகையானது, (திருமணமாகி விவாகரத்துக் கோரும் தம்பதிகளுக்கு, Manitoba, Quebec மற்றும் New Brunswick ஆகிய மாகாணங்களில் வசிக்கும் பெற்றோரைத் தவிர) மத்திய அரசாங்கத்தினதும் அல்லது (ஒருபோதும் திருமணம் செய்யாத அல்லது திருமணமாகி விவாகரத்துச் செய்யாமல் பிரிந்து வாழ முடிவு செய்திருக்கும் தம்பதிகள் எனில்) மாகாணத்தினது அல்லது பிராந்தியத்தினதும் சிறுவர் ஆதரவுக் கொடுப்பனவு வழிகாட்டுதல்களைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகின்றது. இந்த வழிகாட்டுதல்களில், பணம் செலுத்துபவரின் மொத்த ஆண்டு வருமானம்

மற்றும் உங்களுக்கு இருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் எவ்வளவு தொகையை மாதாந்தக் கொடுப்பனவாகப் பெற்றுக் கொள்ளலாம் என்பதைக் கண்டறியும் அட்டவணைகள் உள்ளன. இந்தத் தொகை "அட்டவணைத் தொகை" (table amount) என்றும் அழைக்கப்படுகின்றது.

உதாரணமாக: உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்து, மற்றும் வரிக்கு முன்னரான தொகையாக \$40,000 சம்பாதித்தால், மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி உங்கள் மாதாந்தச் சிறுவர் நிதியாதரவுக் கொடுப்பனவுத் தொகை \$597 ஆக இருக்கும்.

மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களுக்கான இணையத்தளக் கணிப்பானை இங்கே காணலாம்:

<https://www.justice.gc.ca/eng/fl-df/child-enfant/2017/look-rech.aspx>

பின்வருவனவற்றைப் போன்ற **அன்றாடச் செலவுகளை** ஈடுசெய்வதே இந்த மாதாந்தத் தொகையின் நோக்கமாகும்:

- வாடகை
- கட்டணங்கள்
- மளிகைப் பொருட்கள்
- ஆடை
- பாடசாலை உபகரணங்கள்

பிரத்தியேகமான அல்லது அசாதாரணமான செலவுகள்

பிரத்தியேகமான அல்லது அசாதாரணமான செலவுகள் என்பது அட்டவணைத் தொகையில் உள்ளடக்கப்படாத மேலதிகமான செலவுகளாகும். இவை "பிரிவு 7" செலவுகள் என்றும் அழைக்கப்படும். கொடுப்பனவைச் செலுத்துபவர் இந்தச் செலவுகளுக்காக அட்டவணைத் தொகையிலும் பார்க்கக் கூடுதலாகப் பங்களிக்க வேண்டியிருக்கும்.

பிரிவு 7 செலவுகளின் சில உதாரணங்கள்:

- சிறுவர் பராமரிப்புக் கட்டணங்கள்
- சுகாதார செலவுகள், orthodontics, கண்ணாடிகள் போன்றவை
- பாடசாலை சாராத செயற்பாடுகள்
- பயிற்றுவிப்பாளர்கள் (Tutors) அல்லது தனியார் பாடசாலைக் கட்டணங்கள்

பிரிவு 7 செலவாகக் கருதுவதற்கு அந்தச் செலவு நியாயமானதாகவும் அவசியமானதாகவும் இருக்க வேண்டும்.

சிறுவர் நிதியாதரவுக் கொடுப்பனவை எவ்வாறு பெற்றுக்கொள்வது

1. பிரிவினை ஒப்பந்தம் (Separation Agreement) – சிறுவர் ஆதரவுக் கொடுப்பனவுகளின் தொகை மற்றும் கட்ட வேண்டிய தவணை முறைகள் ஆகியன குறித்து தம்பதியர் ஒரு உடன்பாட்டுக்கு வரலாம். இதனால் அவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை. அப்படியிருந்தாலும் கூட அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அந்த ஒப்பந்தத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.
2. நீதிமன்றம் - தம்பதியினர் நீதிமன்ற நடைமுறை மூலம் செல்லும்போது, ஒரு நீதிபதி பல காரணிகளைக் கருத்தில் கொள்வார். ஆதரவுக் கொடுப்பனவுகளின் தொகையைத் தீர்மானிப்பதற்கு நீதிபதி வழிகாட்டுதல்களைப் பயன்படுத்துவார். நீதிபதி கூடுதலான காரணிகளைக் கருத்திற் கொண்டு, இந்த வழிகாட்டுதல்கள் குறிப்பிடுவதை விட அதிகமானளவு அல்லது குறைந்தளவு தொகையைச் செலுத்துமாறு அதைச் செலுத்த வேண்டியவருக்கு உத்தரவிடக்கூடும்.

சிறுவர் ஆதரவுக் கொடுப்பனவுகளை நான் எவ்வளவு காலத்துக்குப் பெற்றுக்கொள்ள முடியும்?

உங்கள் பிள்ளை உங்களைச் சார்ந்திருக்கும் வரைக்கும் சிறுவர் நிதியாதரவுக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். பொதுவாகப் பிள்ளைக்கு 18 வயது ஆகும் வரைக்கும் என்பதே இதன் பொருளாகும்.

பின்வரும் நிலைமைகளில் ஒரு பிள்ளை சார்ந்திருப்பவராகக் கருதப்பட மாட்டார்:

- அவர் திருமணம் செய்தால், அல்லது
- அவருக்குக் குறைந்தபட்சம் 16 வயதாகி அவர் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முடிவு செய்தால்.

18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒரு பிள்ளை பின்வரும் சந்தர்ப்பங்களில் தொடர்ந்தும் சார்ந்திருப்பவராகக் கருதப்படலாம்:

- அவருக்கு இயலாமை அல்லது நோய் உள்ளது, அல்லது
- அவர் முழுநேரமாகப் பாடசாலைக்குச் செல்கிறார்

சிறுவர் நிதியாதரவுக் கொடுப்பனவுகள் எப்போது முடிவடையும்?

- எழுத்துபூர்வமான ஒப்பந்தம் அல்லது நீதிமன்ற உத்தரவு ஒன்று இருந்தால், சிறுவர் நிதியாதரவுக் கொடுப்பனவுகள் எப்போது முடிவடையும் என்பது குறிப்பிடப்படலாம்.
- காலவரையறை குறிப்பிடப்படவில்லை என்றால், நீதிமன்ற உத்தரவு அல்லது ஒப்பந்தம் மாற்றப்படும் வரை சிறுவர் நிதியாதரவுக் கொடுப்பனவுகள் தொடரும்.

எனது பிள்ளையின் பெற்றோரில் ஒருவர் நிதியாதரவுக் கொடுப்பனவைச் செலுத்தவில்லை என்றால் என்ன செய்வது?

ஒப்பந்தத்தின்படி பெற்றோரில் மற்றவர் சிறுவர் உதவிக் கொடுப்பனவுகளைச் செய்ய மாட்டார்கள் என நீங்கள் நினைத்தால், உங்கள் ஒப்பந்தத்தைக் குடும்பப் பொறுப்பு அலுவலகத்தில் (Family Responsibility Office - FRO) பதிவு செய்யலாம். FRO அந்த நிதியாதரவுக் கொடுப்பனவுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும். நீதிமன்ற உத்தரவு தானாகவே FRO க்கு அனுப்பப்படும், ஆனால் நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள ஒப்பந்தங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும், பின்னர் FRO இல் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒப்பந்தம் FRO உடன் பதிவு செய்யப்பட்டவுடன், FRO ஆல் செய்யக்கூடியவை:

- பணம் செலுத்த வேண்டியவரின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணத்தை எடுக்க முடியும்
- பணம் செலுத்த வேண்டியவரின் ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்த முடியும்
- பணம் செலுத்த வேண்டியவருக்கு எதிராக நீதிமன்ற வழக்கைத் தொடங்க முடியும்

சிறுவர் நிதியாதரவுக் கொடுப்பனவுகளை மாற்றுதல்

உங்கள் நிலைமை மாறினால் அல்லது உங்கள் துணைவரின் நிலைமை மாறினால், உங்கள் சிறுவர் நிதியாதரவுக் கொடுப்பனவு ஒப்பந்தம் அல்லது உத்தரவில் நீங்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் பிரிவினை ஒப்பந்தம் அல்லது நீதிமன்ற உத்தரவு ஏற்கனவே இந்த மாற்றங்களை எவ்வாறு கையாள்வது என்று கூறலாம். உதாரணமாக, சிறுவர் நிதியாதரவுக் கொடுப்பனவு எந்த சூழ்நிலையில் முடிவடையும் என்பதை இது குறிப்பிடலாம். இந்த நிலை ஏற்பட்டால், நீங்கள் புதிய ஒப்பந்தம் செய்யவோ அல்லது மற்றொரு நீதிமன்ற உத்தரவைப் பெறவோ தேவையில்லை. இல்லையெனில், மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் அத்துடன், நீங்கள் இருவரும் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டால், நீங்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கையெழுத்திடலாம். நீங்கள் ஏற்கனவே நீதிமன்றம் மற்றும் FRO இல் ஒன்றைத் தாக்கல் செய்திருந்தால், முந்தைய ஒப்பந்தத்தை மாற்றுவதற்குப் புதிய ஒப்பந்தத்தைத் தாக்கல் செய்யலாம். உங்கள் தற்போதைய நீதிமன்ற உத்தரவை மாற்ற ஒப்புக்கொண்டால், நீதிமன்றத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்து, உங்கள் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்புதல் உத்தரவை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்கலாம். புதிய பிரிவினை ஒப்பந்தத்தை உருவாக்கவோ அல்லது உங்கள் உத்தரவை மாற்றவோ உங்களால் ஒப்புக்கொள்ள முடியாவிட்டால், "தகராறுக்குரிய மாற்றுத் தீர்வு (ADR)" எனப்படும் நடைமுறை மூலம் நீதிமன்றத்திற்கு வெளியே உங்கள் விடயத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாம் அல்லது நீதிமன்றத்திற்குச் சென்று மாற்றங்களை ஏற்படுத்துமாறு நீதிபதியிடம் கேட்கலாம்.

ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

- பணம் கொடுப்பவரின் வருமானம் உயர்ந்துள்ளமை
- பணம் செலுத்துபவர் வேலை இழப்பு போன்ற நிதிச் சிக்கலை எதிர்கொள்ளல்
- பிள்ளை முழுநேர வேலை செய்யத் தொடங்கியமை அல்லது திருமணம் செய்துகொண்டமை
- பிரத்தியேகமான அல்லது அசாதாரணமான செலவுகள் புதிதாக ஏற்பட்டுள்ளமை